

S U P P L E M E N T

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MARCH 1, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES

[Notice under "The Waste Lands Ordinances. 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 8th day of February, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned, or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Gorakawala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1A	Jambugahahena	1 0 31
2A	Potuwilahena, &c.	115 1 0
8A	Ellaheña	1 2 6
9A	Rillatennahena	11 2 25
			129	2 22

on sheets O $\frac{14}{39, 47}$ and O $\frac{14}{23, 31}$; bounded on the north by the Atuela-oya; on the east by the Nilwala-ganga, Elibodawatta belonging to N. Don Cornelis, Elibodawatta *alias* Ihalawatta belonging to ditto; on the south by the main road from Akuressa to Deniyaya; on the west by the main road from Akuressa to Deniyaya, Galpottehena sold by Crown to C. D. S. Amarasingha (title plan 91,986), Galpottehena sold by Crown to D. J. A. Jasinha (title plan 91,982), Galpottedeniyekumbura belonging to N. Don Carolis, Kaluagahawatta belonging to S. G. H. Andris Appu, Galpottehena belonging to C. D. Amarasingha (title plan 91,987 and 91,990), Kaluagahahena claimed by S. G. H. Andris Appu and others, the main road from Akuressa to Deniyaya.

ඒම 1091 ක්වූ පෙනීරවාරී මස 8 වෙනි දින පාන තුන්මාසකන් ඇතුළුවක් මෙහි පහය දැක්වය ඉවත්වුව නොගෙන මුළු
ඒකකට නොගෙන වැඩිහිටි නිකුත් නිලධාරී මෙහින් මෙහින් අයෙකු ඇත්තේ ඒ අය තිසිපෑ වහි 1897 නේ
නො මිලර 1 කේ අඟුපණකේ 28 වෙනි වගක්නියේ ප්‍රකාරව ප්‍රකාරව ප්‍රශ්න ප්‍රශ්න එමගින් මෙහින් වරායා හෝ මාතර
කෘෂිකරු රේඛී උදින් ප්‍රකාරව ඇත්තේ ප්‍රශ්න ප්‍රශ්න එමගින් මෙහින් රාජ්‍ය ඇත් මෙහින් වාසි
අයිතිවාසිකම් එපත්ව නොයෙදුනායි, එම් වීම එමගින් මෙහින් ප්‍රකාරව මෙහින් රාජ්‍ය මිලර 1 කේ
අඟුපණකේන් උගින් නිලධාරී බලුවේ ප්‍රකාරව ඇතින්වා සිංහල එක්සිංහල මෙහින් මෙහින් මෙහින් මෙහින් මෙහින්
නැරදික්වන්ව නොයෙදුනායි ඇතින්වා සිංහල මෙහින් මෙහින් මෙහින් මෙහින් මෙහින් මෙහින් මෙහින් මෙහින්

ඩේ. එම්. කුවිස්,
පියෙන්ත මක්ස්ට්‍රේස්ටරයාක්ස්කුඩ්ස්.

ఉచితివల నొరక్కుర్.

දකුණු පලුවට අයිති මාතර දිස්ත්‍රික්කෙන් මොරටවක්කේරලේ ගොරනුවල යන ගම පිහිටා, නිබෙක විට අමුනාප සහ හිඹා සිනියම්වල පෙනීයන $0 \frac{14}{37, 47}$ සහ $0 \frac{14}{23, 31}$ සිනියම් පත්‍රවලට අඩංගු මෙයි පහත දක්වන ක්‍රිකට්, එකම්:—

கொம்புரய்.	தூபிசெலி கம்.	விதிகரம். அ. ரூ. பை.
1A	பரதைசேந்	1 0 31
2A	போன்றீடுகளை கூகு கிவின் சேந்	115 1 0
8A	ஆலீஸ்கள்	1 2 6
9A	ரிலாநைசேந் சேந்	11 2 25
		129 2 22

இவ்வழிவித்தலின் சேதியாகிய 1901 ம் ரூ-த்து மாசிமாதம் 8 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்தப்பேசுபவர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ரூ-த்து முதலாம் நொ ம்பார் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான் உத்தியோகஸ்தர் முன்பாக மாத்து றை அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமயில் 1897 ரூ-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் துவுத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுதது மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியங்கப்படுத்துவார்.


ஜே. பி. ஹவில்,
குறிய்யான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிவிடியிக்கில் மொறவக் கோரளையைச் சேர்ந்த கொறக வலை என்னும் கிராமத்திலுள்ள $O \frac{14}{39, 47}$ ம், $O \frac{14}{23, 31}$ ம அளவுக் கடதாசியில் இதன் கீழ் சொல்லப் படும் துண்டிகள், அதாவது இத்தோட்டைனத்துக் குறிக்கப்பட்டும் உறுதியிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

துண்டு.	காணியின்று பெயர்.	விசாலம். ச. ரூ. ப.
1A	ஜம்புகாகேன	1 0 31
2A	பொரத்தவிலகேன இன்னும் சிலதுகளும்	115 1 0
8A	எல்லேகேன	1 2 6
9A	ரிலதன்னேகேன	11 2 25
ஆக அளவு		129 2 22

எல்லை, வடக்கு-அத்துறையை ; சிம்கு-நிலவராகங்க, என். தொன் கொறணேவிகடைய எவிபொடவத்த, மேற்சொல்லியவனுடைய எவிபொடவத்த அல்லது இகலவத்த ; தெற்கு-அக்குரெஸ்ஸிலிருந்து தெனியாவுக்கு போகும் ரேட்டு; மேற்கு-அக்குரெஸ்ஸிலிருந்து தெனியாவுக்குபோகும் ரேட்டும், சி. டி. எஸ். அமரசிங்கக்கு அரசாட்சியரால் விற்கப்பட்டிருக்கும் கல்பொத்தகேன, (T. P. 91,986), டி. ஜெ. எ. ஜயசிங்கக்கு அரசாட்சியரால் விற்கப்பட்டிருக்கும் கல்பொத்தகேன (T. P. 91,982), என். தொன் கரேரூஸிகடைய கல்பொத்தேதெனியேசும்புர, எஸ். ஜி. எச். அந்திரிஸ் அப்புடைய கனுவாகாவத்த, சி. டி. அமரசிங்கவுடைய கல்பொத்தேகேன (T. P. 91,987, 91,990), எஸ். எச். அந்திரிஸ் அப்புவுக் கிலபேர்களும் உரித்துபேசும் கலுவாகேன, அக்குரெஸ்ஸிலிருந்து தெனியாவுக்கு போகும் ரேட்டும்.



Scale of 16 Chains to an Inch.

Situation : Gorakawala village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 5.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1a	Jambugahahena	...	1	0 31
2a	Potuwilahena, &c.	...	115	1 0
8a	Ellahena	...	1	2 6
9a	Rillatennahena	...	11	2 25
		<hr/>		
		129	2	22

Sheets O $\frac{14}{39, 47}$ and O $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,
Colombo, November 19, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising lots Nos. 1a, 2a, 8a, 9a.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Attuela-oya	7	Galpotnehena
2	Nilwala-ganga	8	Galpottedeniyakumbura
3	Elibodawatta	9	Kaluagahawatta
4	Elibodawatta or Ehelawatta	10	Galpottehena
5	Road from Akuressa to Deniyaya	11	Do.
6	Galpottehena	12	Kaluagahahena

Lot 13A on sheet O $\frac{14}{39, 47}$ called or known as Paranawattahena, in extent 4 acres and 10 perches; and bounded on the north by Elibodawatta or Ihalawatta belonging to N. D. Cornelis, Ihalakumbura belonging to ditto; on the east by Ihalakumbura belonging to ditto, Paranawatta belonging to ditto, Gamagederawatta belonging to ditto; on the south by the main road from Akurella to Deniyaya; on the west by the main road from Akurella to Deniyaya.

අකෘත 4 කුන් පර්වත 10ක් විමෙහෙම ඇඟි සාම්බුවස්සයේ පරණවත්ත සේන තියන සොහොන් එම නිෂ්පාදන ගැන නිශේක O $\frac{14}{39, 47}$ සිනියම්පතුවක් 13A වෙති විමෙහෙම මාසිම්—ලුදරට ඇඟි. වී. කොරෝන්ලිඩ් අසින් ඇලිඩ්බාච්චන්හා සොහොන් ඉහළුවන්ද, එම අකට ඇඟි ඉහළුවන්ද; නැගෙනුවට එම අකට ඇඟි ඉහළුවන්ද, එම අකට ඇඟි පරණ වත්තද, එම අකට ඇඟි යමෙයාද වත්තද; දකුණුව අකුරුද්සේ සිට දෙනියායට සහ මහපාරද; බිජාධාරට අකුරුද්සේ සිට දෙනියායට සහ මහපාරද.

ත්‍රේ. ①.

කරණීයිනතු පෙයර්.

විසාලම්.


ල. රු. ඔප්.

13A

... පරණවත්තේසෙ

... ... 4 0 10

එල්ලී, වැටක්කු-ගන්. අ. කොරෝන්ලිඩ් සාම්බුවස්සයේ එවිපොටවත්ත අල්ලතු මූල්‍යවත්ත, මේ රුදීසාල්ලියවතුනු තෙය මූල්‍යවත්ත මේ මූල්‍යවතුනු තෙය පරණවත්ත; තෙත් ක්‍රි-ඇක්කුරෙස්සිලිරුන්තු තෙව්‍යාවක් පොතුම ගෞට්ටු; මේ ක්‍රි-ඇක්කුරෙස්සිලිරුන්තු තෙව්‍යාවක් පොතුම ගෞට්ටු.



Scale of 8 Chains to an Inch

Situation : Gorakawala village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 5.

Extent.

A. R. P.

4 0 10

Lot.	Name of Land.	Extent.
13a	Paranawattahena	A. R. P.
	Sheet O $\frac{14}{39, 47}$	4 0 10

Surveyor-General's Office,
Colombo, November 19, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.